

வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்காக ஒம்புட்ஸ்மன் திட்டம், 2018: சிறப்பு அம்சங்கள்

கீழ்க்கண்ட வாடிக்கையாளர்கள் இந்திட்டத்தின் முலம் பயன் பெறலாம்


டெபாசிட் பெறும் அனைத்து என் NBFCகள்

>= ரூ.100 கோடிக்கு அதிகமாக சொத்துக்கள் கொண்ட NBFCகள் + வாடிக்கையாளர் எண்ணிக்கை (உட்படாதவை: இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிதி நிறுவனங்கள், கோர் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனங்கள், இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெப்ட் ஃபண்ட் மற்றும் கலைப்பின் கீழ் உள்ள NBFCகள்)

வாடிக்கையாளரால் ஒரு புகார் தாக்கல் செய்யப்பட பின்னணி காரணங்கள்

- வட்டி/ டெபாசிட் வழங்கப்படவில்லை அல்லது தாமதமாக வழங்கப்படுகிறது.
- காசோலை பிரசன்ட் செய்யப்படவில்லை அல்லது தாமதமாக செய்யப்படுகிறது.
- ஒப்புதல் அளிக்கப்பட்ட கடன் தொகை, விதிகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் வருடாந்திர வட்டி விகிதம் தெரிவிக்கப்படவில்லை.
- ஒப்பந்தங்கள் மற்றும் கட்டணங்கள் விதிப்பில் மாற்றங்கள் பற்றி அறிவிப்பு அளிக்கப்படவில்லை
- ஒப்பந்தத்தில்/ கடன் ஒப்பந்தத்தில் தெளிவான நடைமுறையை உறுதிப்படுத்த தவறுதல்.
- செக்யூரிட்டிகள்/ டாக்குமெண்ட்களை வெளியிட தவறுதல்/ தாமதம்
- ஒப்பந்தத்தில்/ கடன் ஒப்பந்தத்தில் சட்டப்பூர்வமாக அமல் படுத்தப்படக்கூடிய உள்ளமைந்த கையகப்படுத்துதல் அம்சத்தை அளிக்கத் தவறுதல்
- NBFC-ஆல் பின்பற்றப்படாத ஆணைக் குறிப்புகள்
- நியாயமான நடைமுறைகள் தொகுப்பு பின்பற்றப்படுவதில்லை

ஒரு வாடிக்கையாளர் எவ்வாறு புகார் தாக்கல் செய்யலாம்?



ஒம்புட்ஸ்மன் எவ்வாறு தீர்மானிக்கிறது?

- ஒம்புட்ஸ்மன்-க்கு முன்பான நடவடிக்கைகள் பொதுவாக சுருக்கமானவை
- சமரசம் மூலம் தீர்வு காண ஊக்கப்படுத்துகிறது அவ்வாறு தீர்மானம் அடையப்படவில்லை எனில், ஆணை வழங்குகிறது.

வாடிக்கையாளருக்கு ஒம்புட்ஸ்மனின் தீர்மானத்தில் திருப்தி இல்லையென்றால் மேல் முறையீடு செய்ய முடியுமா?

ஆமாம். ஒம்புட்ஸ்மனின் தீர்மானம் மேல் முறையீடு செய்யப்படத் தக்கது → மேல் முறையீட்டு அமைப்பு : துணை கவர்னர், ஆர்பிஐ.

குறிப்பு :

- இது ஒரு மாற்று விவாத தீர்மான செயல்முறை
- எந்த நிலையிலும் குறையை தீர்ப்பதற்காக எந்த இதர நீதி மன்றத்தை/ குழுவை/ அமைப்பை வாடிக்கையாளர் அணுக சாதந்திரம் உண்டு.

திட்டம் பற்றிய கூடுதல் விபரங்களுக்கு பாருங்கள் www.rbi.org.in